



රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය  
அரசு சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
Ministry of Public Services, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරොය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන  
தொலைபேசி: (94) 011- 2694560  
Telephone

ෆැක්ස්  
தொலைநகல்: (94) 011- 2692254  
Fax

ඊ-මේල්  
மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk  
E-mail

වෙබ් අඩවිය  
இணையத்தளம்: www.pubad.gov.lk  
Web Site

මගේ අංකය  
எனது இல  
My No

COM/Trans/Gen

ඔබේ අංකය  
உமது இல  
Your No

දිනය  
நிகதி:  
Date

2022.03.11

சகல அமைச்சுக்களின் செயலாளர்கள்  
இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்  
திணைக்களத் தலைவர்கள்  
மாவட்ட செயலாளர்கள்  
பிரதேச செயலாளர்கள்

**இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் - 2021/2022**

இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற கட்டளைகளை நடைமுறைப் படுத்தாமால் இருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களிடமிருந்தும் மற்றும் பதில் உத்தியோகத்தர்களை விடுவிக்காமல் இருப்பதால் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்பாகவும் திணைக்களங்களிடமிருந்து இது வரை பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

02. வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இணைந்த சேவைகள் சுற்றறிக்கை இல.01/2021இன் 9.3 பிரிவில் உள்ள விடயம் தொடர்பில் தங்கள் தயவான கவனத்தினை செலுத்துவதுடன், அதில் குறிப்பிட்டுள்ளவாறு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களை பதில் உத்தியோகத்தர்கள் வரும் வரை வைத்திருக்காமல் உரிய திகதியில் புதிய சேவை நிலையத்தில் கடமைகளை பொறுப்பேற்கும் பொருட்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது திணைக்களத் தலைவர்களின் பொறுப்பாகும்.

03. மேலும், மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையின் 9.6 பிரிவின்படி இடமாற்றம் பெற எதிர்பார்க்கும் உத்தியோகத்தர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு முன்கூட்டியே ஏனைய உத்தியோகத்தர்களை பயிற்றுவித்து, வருடாந்த இடமாற்றங்களை உரிய திகதியில் நடைமுறைப்படுத்த அமைச்சுக்களின் செயலாளர்கள் / திணைக்களத் தலைவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் விசேடமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. அவ்வாறே, விருப்பத்திற்குரிய சேவை நிலையங்களில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு விருப்பத்திற்குரிய சேவை நிலையத்தில் சேவையாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சேவையின் தேவை தொடர்பாகவோ அல்லது மருத்துவ லீவு பெற்றுக்கொண்டமை தொடர்பாகவோ அவரின் சேவைக்காலம் 05 வருடங்களுக்கு மேல் நீடிக்க முடியாதென்பதனால், 05 வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்து, கட்டாய வருடாந்த இடமாற்ற கட்டளையினை பெற்றுக்கொண்டுள்ள உத்தியோகத்தர்களை எக்காரணம் கொண்டும் மேலும் அந்த சேவை நிலையத்தில் வைத்திருக்க திணைக்களத்தலைவர்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதனை வலியுறுத்துகின்றேன்.

05. முறைப்படி வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தாமல் மற்றும் வருடாந்த இடமாற்றங்களை காலநீடிப்பு செய்யுமாறு அல்லது இரத்துச் செய்யுமாறு கோருவது வருடாந்த இடமாற்றச் செயல்முறைக்கு இடையூறாகவும் தவறான முன்னுதாரணமாகவும் இருக்கும் என்பதை மீண்டும் தங்களுக்கு நினைவுடுத்துவதுடன், தங்கள் திணைக்களங்களில் 2021/2022 வருடாந்த இடமாற்ற உத்தரவு கிடைத்து, ஏதேனும் காரணங்களுக்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன்மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒப்பம்./ எஸ். ஆலோக்கபண்டார  
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்